

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (வரை), தருமபுரி

ந.க.எண். 046/2013(வளர்ச்சி)

நாள் 08.09.2017

சுற்றறிக்கை

பொருள் : மத்திய வங்கி - Rupay ATM காட்டுதாரர்களுக்கு ஆயுள் காப்பீடு
திட்டம் நடைமுறையில் உள்ளது - வாடிக்கையாளர்களுக்கு
தெரிவித்து விளம்பரபடுத்திட அறிவுறுத்துவது - தொடர்பாக.

பார்வை : தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் கடிதம்
C.No.4475/CPPs/2017-18 நாள் 29.07.2017.

இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Rupay ATM Card -ஐ உபயோகப்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எந்தவித கட்டணமும் இல்லாமல் (சந்தா) விபத்து ஆயுள் காப்பீடு வசதியை ரூபே ஆயுள்காப்பீடு திட்டம் 2017-18ன்படி NPCI நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி ஒவ்வொரு Rupay ATM காட்டுதாரர்களுக்கு ரூ.1.00 இலட்சம் என்ற விகிதத்தில் விபத்து காப்பீடு திட்டத்தின்படி (Personal Accident)தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி காட்டுதாரர் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் விவரம்.

1. வங்கி கிளைகளில் Rupay ATM Debit Card மற்றும் Rupay Kissan Credit Card பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் இத்திட்டத்தின்படி பயனடைவார்கள்.
2. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு காட்டுதாரர்களுக்கும் ரூ.1.00 இலட்சம் வரை விபத்து காப்பீடு தொகை வழங்கப்படுகிறது.
3. இத்திட்டம் தற்பொழுது 01.04.2017 முதல் 31.03.2018 முடிய நடைமுறையில் உள்ளது இருப்பினும் அடுத்த வருடமும் தொடரும்.
4. இத்திட்டம் New India Assurance Co.Ltd., நிறுவனம் வழியே செயல்படுத்தப்படுகிறது.
5. வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் பயனடைய காட்டு பெற்றவுடன் உடனடியாக ஒரு தடவையாவது கீழ்கண்ட ஏதேனும் ஒரு வகையில் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும்.
அ. ATM காட்டு தொடர்புடைய கணக்கு வைத்துள்ள வங்கியின் ATM இயந்திரத்தில் ரொக்கம் எடுத்தல்.
ஆ. பிற வங்கி ATM இயந்திரத்தில் கார்டை பயன்படுத்தி ரொக்கம் எடுத்தல்.
இ. Pos இயந்திரம் வழியே வணிக நிறுவனங்களில் பொருள் கொள்முதல் செய்தல்.
6. தொடர்ந்து ஒவ்வொரு காட்டுதாரரும் அதிகபட்சம் ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒருமுறையாவது ரொக்க பண பரிமாற்றம் செய்து இருக்க வேண்டும். அந்நிகழ்வில் மட்டுமே இத்திட்டத்தின் பயனை அடைய தகுதியுடையவர் ஆவார்.

1. ஒரு வாடிக்கையாளர் ஒன்றுக்குமேல் Rupay Card பெற்று இருந்தால் ஏதேனும் ஒன்று மட்டுமே இத்திட்டத்திற்கு பொருந்தும்.
8. வயது வரம்பு 5 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
9. இத்திட்டத்தின்படி விபத்து நடந்த 90 நாட்களுக்குள் Claim தொடர்பான படிவம் பூர்த்தி செய்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
10. விபத்து நடந்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள் மேற்படி Card-ஐ பயன்படுத்தி ஏதேனும் ஒரு பண பரிமாற்றம் செய்திருக்க வேண்டும்.
11. இத்திட்டத்தின்படி கார்டுதாரர் விபத்தில் இறந்தாலோ அல்லது விபத்தினால் உறுப்புகள் முற்றிலும் செயல் இழந்து விட்டாலோ அவர் தகுதியுடையவர் ஆவார்.

இத்திட்டத்தின்படி வங்கியின் வாடிக்கையாளர் (கார்டுதாரர்) விபத்தினால் பாதிக்கப்பட்டு இக்காப்பீட்டு தொகையினை Claim பெற கிளையை அணுகும்போது கிளை மேலாளர் வாடிக்கையாளரின் உரிய விபரம் பெற்று அதற்கான படிவத்தில் தேவையான நகல்களுடன் பூர்த்தி செய்து The New India Assurance நிறுவனத்திற்கு அனுப்பி Claim பெற்றுதர தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எனவே வங்கியின் அனைத்து கிளை மேலாளர்களும் மேற்படி இத்திட்டத்தின் ஆயுள் காப்பீடு விபரத்தினை வங்கியின் வாடிக்கையாளர்களும் நன்கு தெளிவுபட எடுத்து கூறவும் மேலும் அனைத்து வாடிக்கையாளர்களும் நமது வங்கியின் ATM கார்டு பெற தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவிப்பு பலகையில் விளம்பர படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் பயன் அடைய வங்கியில் கார்டு வழங்கும்போது அவசியம் அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து இருக்க வேண்டுமென்பதால் கிளை மேலாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு கார்டு வழங்கும் நிகழ்வில் அவசியம் பதிவேட்டில் பதிந்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு கார்டை வழங்கிட மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு :-

1. Insurance Claim Form
2. Declaration Form

ஓம்./-கி.ரேணுகா,

இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர்.


பெறுதல் :-


1. அனைத்து கிளை மேலாளர்கள்
2. மேலாளர் வங்கியில் பிரிவு.

நகல் :-

1. அனைத்து உதவி பொது மேலாளர்கள்
2. இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், முதன்மை வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் மேசைக்கு.

/உண்மை நகல் /


8/9/17
மேலாளர்(வளர்ச்சி)


8-9-17